

209
46

Glivissen / Zemnach aus Schlüß Sämtl. Ordnung
dieser Stadt bestanden / daß so wol die schwartze als weisse Seiffe / welche in
dieser Stadt consumiret und verbrauchet wird / und zwar $\frac{1}{8}$ Schwartzer mit
15. gr. und ein Stein Weisser gleichfalso mit 15. gr. beleget werden solle; Als
hat E. Raht solches hiemit maniglich kund thun wollen / daß alle / die Seiff-
Siedereyen halten oder Seiffe verkauffen / obige Anlage abtragen sollen / bey
Straffe 20. Thlr. / womit diejenige / so oft sie diesem Edict zuwider gehandelt
zu haben solten überwiesen werden / angesehen werden sollen. Wornach sich ein
jeder zu richten und für Schaden zu hütten wissen wird. Gegeben auf Unserm
Raethause den 27. Martii Anno 1699.


Bürgermeistere und Raht
der Stadt Danzig.

புதுமலை பார்வை செய்து
நினைவு கீழ் பூங்களை
நீது வாட்டி வாட்டி வாட்டி
ஏன் கோவை நீது வாட்டி
கிழமை வாட்டி வாட்டி வாட்டி
ஒன்றிய மாநாடு வாட்டி
நீது வாட்டி வாட்டி வாட்டி

57
நீது வாட்டி வாட்டி வாட்டி
நீது வாட்டி வாட்டி வாட்டி



எ



ஏ